

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

இரத்தினபுரி பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, மற்றும் பொருண்மையான கணக்கீட்டு கொள்கைகளுக்குரிய தகவல்களும் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புகளை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகார சட்டத்தின் உப பிரிவு 172(1) மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10(1) ஆம் உப பிரிவின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பின் 154(1) உறுப்புகளில் உள்ளடக்கிய ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களினால் ஏற்படும் தாக்கத்தைத் தவிர்த்து இரத்தினபுரி பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதிநிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும், காசுப்பாய்ச்சலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் வெளிப்படுத்தப்படுகின்றது என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நிதிக்கூற்றுக்கள் சம்பந்தமாக எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன் இக்கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்பு கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவத்தின் மற்றும் தொடர்புபட்ட நிருவகிக்கும் தரப்பினர்களின் பொறுப்பு

இந்நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாகும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16 (1) ஆம் உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகள் முறையாக பேணுதல் வேண்டும

1.4 கணக்காய்வின் நோக்கெல்லை (நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடிகள் அல்லது தவறுகள் பொருளாதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்திற் கொள்ளப்படல் வேண்டும்.

என்னால் தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் ஒரு பகுதியாக கணக்காய்வு செய்யப்பட்டன. என்னால் மேலும்,

- வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் போது அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போதும் சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும் பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டு விடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு உள்ளகக் கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமான தன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிப்பதற்கு கருத்து தெரிவிக்கவில்லை.
- கணக்கீட்டு கொள்கையின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களின் பொருத்தமான தன்மையை மதிப்பீடு செய்தல்.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையாக கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான முறையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளமையை மதிப்பாய்வு செய்தல்.

முடியுமான அளவு மற்றும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்கு கணக்காய்வு விடயப் பரப்பும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்களை சமர்ப்பித்தல் தொடர்பில் பார்க்கும் போது சபையின் பணிகளை தொடர்ச்சியாக மதிப்பாய்வு செய்வதற்கு இணங்கக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, நடைமுறைகள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் கட்டமைப்பு நடைமுறைகள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான முறையில் பேணப்படுகின்றதா,
- ஏதேனும் பொருத்தமான எழுத்துமூல சட்டமொன்றிற்கு அல்லது சபையின் கட்டுப்பாட்டு சபையினால் வெளியிடப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடொன்றிற்கு இணங்க சபை செயற்பட்டுள்ளதா,
- தனது அதிகாரங்கள், கடமைகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா,
- வளங்கள் சிக்கனமாகவும், வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கால எல்லையினுள் மற்றும் உரிய சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு இணங்க கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதா,

1.5 ஏனைய சட்டரீதியான தேவைப்பாடு தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் பின்வரும் தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடு உள்ளடக்கப்பட்டுள்ளது

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவில் குறிப்பிட்ட தேவைப்பாடுகளுக்கு இணங்க பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்கியுள்ளன.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(i)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிட்ட தேவைப்பாடுகளுக்கு இணங்க முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட சிபாரிசுகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1.6 நிதிக்கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
(அ) இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்யும் போது செலுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி ரூபா 180,300 மூலதனமாக்கப்படவில்லை.	2025 ஆம் ஆண்டுக்கான கணக்குகளைத் தயாரிக்கும் போது அது திருத்தப்படும்.	பெறுமதிசேர் வரி சரியாக கணக்கிடப்பட வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டில் கொள்வனவு செய்யப்பட்ட ரூபா 61,550 மதிப்புள்ள கணினி உபகரணங்கள் மூலதனமாக்கப்படவில்லை.	2025 ஆம் ஆண்டுக்கான கணக்குகளைத் தயாரிக்கும் போது அது திருத்தப்படும்.	கணினி உபகரணங்களின் மதிப்பு சரியாகக் கணக்கு வைக்கப்பட வேண்டும்.
(இ) ஆண்டுக்குரிய நிலையான வைப்புத்தொகை மீதான வட்டி வருமானம் ரூபா 82,344 ஆல் அதிகமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.	2025 ஆம் ஆண்டுக்கான கணக்குகளைத் தயாரிக்கும் போது அது திருத்தப்படும்.	வருமானங்கள் சரியாகக் கணக்கு வைக்கப்பட வேண்டும்.
(ஈ) முதலீட்டு நடவடிக்கைகளின் கீழ் காட்டப்பட வேண்டிய நிலையான வைப்புத்தொகை வட்டி வருமானம் ரூபா 1,812,604 மற்றும் நிலையான சொத்து ஏலத்திலிருந்து கிடைத்த வருமானம் ரூபா 72,885 வருமானம் செயல்பாட்டு நடவடிக்கைகளின் கீழ் காட்டப்பட்டுள்ளன.	2025 ஆம் ஆண்டுக்கான கணக்குகளைத் தயாரிக்கும் போது அது திருத்தப்படும்.	வருமானங்கள் சரியாகக் கணக்கு வைக்கப்பட வேண்டும்.

1.6.2 இணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டு கணக்குகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
06 கணக்கு விடயங்களுக்கு உரியதாக மீளாய்வாண்டின் இறுதியில் நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் மீதி மற்றும் பயன்பாட்டு ஆவணங்களின் பிரகாரம் மீதிகள் ஆகியவற்றுக்கிடையே ரூபா 4,938,289 ஆன வேறுபாடொன்று நிலவியது.	2025 ஆம் ஆண்டின் போது திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	வேறுபாட்டுக்கான காரணங்கள் இனங்காணப்பட்டு தீர்க்கப்பட வேண்டும்.

1.7 இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களுடனான தொடர்பு கணக்காய்வு அவதானிப்புக்கள் சபையின் கருத்துரைகள் சிபாரிசுகள்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப்பிரமாணக் கோவையின் 371(5) 2014, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளின் வழங்கப்பட்டிருந்த 240,000 தொகையான 03 முற்பணங்கள் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் தீர்க்கப்பட்டிருக்கவில்லை. முன்னாள் தலைவர்கள் நிதிப்பிரமாணத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இருவரால் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்த இந்த முற்பணங்களை தீர்ப்பதற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை.

2. நிதி மீளாய்வு

2.1 நிதிப் பெறுபேறுகள்

சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிதிக்கூற்றுக்களின் படி 2024 திசம்பர் 31 திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவை மிகைத்த வருமானம் ரூபா 31,608,393 தொகையாகக் காணப்பட்டதுடன், அதற்கு உடனொத்த முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவை மிகைத்த வருமானம் ரூபா 5,664,917 தொகையாக இருந்தது.

2.2 வருமான நிருவாகம்

2.2.1 மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் படி மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டு தொடர்பாக சமர்ப்பித்திருந்த மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

வருமான மூலம்	மதிப்பீட்டு வருமானம்	2024		திசம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை	மதிப்பீட்டு வருமானம்	2023		திசம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை
		சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்			சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
வீதவரி மற்றும் வரி	1,903,550	1,384,500	1,407,902	47,043	2,940,630	985,330	975,838	75,000
வாடகை	1,000,000	464,760	464,760	-	2,500,000	50,452	50,452	-
அனுமதிப் பத்திரக் கட்டணம்	1,385,000	1,397,485	1,397,485	-	2,240,200	1,176,830	1,176,830	-
ஏனைய வருமானங்கள்	3,497,000	3,818,848	4,076,930	-	3,933,000	2,640,941	1,512,340	-
	<u>7,785,550</u>	<u>7,065,593</u>	<u>7,347,077</u>	<u>47,043</u>	<u>11,613,830</u>	<u>4,853,553</u>	<u>3,715,460</u>	<u>75,000</u>

2.2.2 வருமானம் சேகரித்தல் செயலாற்றல்

சபையின் வருமானம் சேகரிப்பு செயலாற்றல் தொடர்பான அவதானிப்புகள் பின்வருமாறு.

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
(அ) தியுனு கம பிரதேசங்களிலிருந்து வீத வரி வசூலிக்கும் செயல்முறை தொடங்கப்பட்டு 05 ஆண்டுகளுக்கும் மேலாகியும், 2025 ஏப்ரல் வரையிலும் சொத்துக்களை மதிப்பிடவும் வீத வரியை வசூலிக்கவும் சபை தவறியிருந்தது.	சொத்துக்கள் மதிப்பிடப்பட்டு வீத வரி வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	வீத வரி வசூலிப்பது தொடர்பான நடவடிக்கைகள் செயற்திறமையானதாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
(ஆ) சபைக்கு சொந்தமான 13 அங்கீகரிக்கப்பட்ட முச்சக்கர வண்டி நிறுத்துமிடங்களைக் கொண்டிருந்தாலும், அவற்றுள் 04 முச்சக்கர வண்டி நிறுத்துமிடங்களைச் சேர்ந்த 43 முச்சக்கர வண்டிகளில் இருந்து மட்டுமே ரூபா 43,000 உறுப்பினர் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 09 வாகன நிறுத்துமிடங்களில் உள்ள முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கையைக் கண்டறிந்து கட்டணங்களை வசூலிக்க சபை நடவடிக்கை எடுக்கவில்லை.	பெரும்பாலான முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் குறித்த இடங்களில் இல்லாது தனிப்பட்ட ரீதியில் தமது சேவையை மேற்கொள்கின்றமையும், முச்சக்கர வண்டி சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தும் குறைந்தும் வருவதால், அவர்களின் சங்க உறுப்புரிமை குறித்து திட்டவட்டமாக குறிப்பிட முடியாது.	சபைக்கு அறவிடப்பட வேண்டிய வருமானத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 அதிகாரச்சட்டத்தினால் ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகளை நிறைவேற்றுவதில்

பிரதேச சபை அதிகாரச்சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் பொது சுகாதாரம், பொதுப் பாவனைச் சேவைகள், பொது வீதி தொடர்பான விடயங்களை முறைமைப்படுத்துதல் மற்றும் நிருவகித்தல், பொதுமக்களின் நல்வாழ்வு, வசதிகள், நலன்புரி என்பனவாக சபையினால் நிறைவேற்றப்பட வேண்டியிருந்த செயற்பாடுகளை நிறைவேற்றுவது தொடர்பாக அவதானிக்கப்பட்ட விடயங்கள் கீழே தரப்படுகின்றன.

உத்தேச அடைவு மட்டத்தினை அடைந்திராமை

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
“இ-பொது நூலகங்கள்” திட்டத்தின் தொடக்க விழாவிற்கு 2022 மார்ச் 08 ஆந் திகதி ரூபா 72,415 செலவிடப்பட்டாலும், அதன் பிறகு திட்டமிட்டபடி நிகழ்ச்சித்திட்டம் செயல்படுத்தப்படவில்லை.	பதில் வழங்கப்பட்டிருக்கவில்லை.	இந்த நிகழ்ச்சித்திட்டம் திட்டமிட்டபடி எதிர்காலத்தில் செயல்படுத்தப்பட வேண்டும்.

3.2 முகாமைத்துவு செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
(அ) பொது நூலகத்தை முறைப்படுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல் தொடர்பான உப விதியின் பிரிவு 04 இன் படி, பொது நூலகத்தின் மேற்பார்வை மற்றும் பொது நிர்வாகத்திற்காக ஆண்டுதோறும் நியமிக்கப்படும் ஆலோசனைக் குழு 2025	பதில் வழங்கப்பட்டிருக்கவில்லை.	உப விதியின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஏப்ரல் மாதம் வரையிலும்
நியமிக்கப்படவில்லை.

- (ஆ) கல்லேல்ல உப அலுவலகம் அமைந்துள்ள சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவான நிலத்தில் உள்ள பழைய தேயிலைத் தோட்டத்தை அகற்றி புதிய தேயிலைத் தோட்டத்தை அமைக்க ரூபா 1,286,205 செலவிடப்பட்டது. இருப்பினும், அந்த செயற்திட்டம் தொடங்குவதற்கு முன்பு தேவையான அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டு, நிலத்தை தயாரிப்பதில், கன்றுகளை நடவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிராத காரணத்தால் 2024 ஜூலை 31 ஆந் திகதியளவில் ரூபா 124,000 மதிப்புள்ள தேயிலைச் செடிகள் இறந்துவிட்டன.
- (இ) பாரிய இரத்தினபுரி நீர் வழங்கல் திட்டத்தின் மூலம் பிரதேச சபை சாலைகளை தளமிடுவதற்காக 2016 ஆம் ஆண்டின் போது ரூபா 2,950,000 வைப்புச் செய்யப்பட்டிருந்தது. இந்தத் செயற்திட்டத்தை நிறைவு செய்து சாலைகளை மீண்டும் தளமிட்ட பிறகு வைப்புத்தொகையை விடுவிக்க 2022 ஆம் ஆண்டில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும், 2025 ஏப்ரல் மாதம் வரையிலும் தொடர்புடைய வீதிகள் பரிசோதிக்கப்பட்டு வைப்புத்தொகை விடுவிக்கப்படவில்லை.
- (ஈ) நிதிக்கூற்றுக்களில் 1998 க்கு முன்னர் தொடக்கம் முன் கொண்டுவரப்படும் ரூபா 25,000 தொகையான வரவு மீதியொன்று மற்றும் ரூபா 400,278 தொகையான 06 செலவின மீதிகள் மீளாய்வாண்டின் இறுதி வரை கூட தீர்க்கப்படவில்லை.
- 2025 ஆம் ஆண்டுக்குள் இந்த தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- தொடர்புடைய வீதிகள் பரிசோதிக்கப்பட்டு வைப்புத்தொகை விடுவிக்கப்பட வேண்டும்.
- தொடர்புடைய மீதிகளை அடையாளம் கண்டு அவற்றைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.3 தொழிற்பாட்டு செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
(அ) தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரைகள் இல்லாமல் 09 கட்டிடத் திட்டங்களுக்கு சபையால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.	2023 ஆம் ஆண்டு வரை திட்டத்திற்கான நிலப் பொருத்தச் சான்றிதழ் பெறப்பட்டு கட்டிடத் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்காலத்தில் கட்டிடத் திட்டத்திற்கான தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒப்புதலைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.	தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரைகளைப் பெற்ற பிறகு கட்டிடத் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட வேண்டும்.

- ### 3.4 வாகனக் கட்டமைப்பு முகாமைத்துவம்

3.4 வாகனக் கட்டமைப்பு முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புகள்		சபையின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
(அ)	(i) 2023 ஆம் ஆண்டில் விபத்துக்குள்ளான கம்பாக்கடர் வாகனத்தின் பழுதுபார்ப்பு பலனளிக்கவில்லை என்று இயந்திர பொறியாளர் தெரிவித்திருந்தார். அதன் சாரதியின் ஓட்டுநர் உரிமம் காலாவதியானதால் காப்பீட்டு இழப்பீடு மறுக்கப்பட்டிருந்தாலும், காப்பீட்டு நிறுவனம் பின்னர் சபையின் வேண்டுகோளின் பேரில் ரூபா	காப்பீட்டு நிறுவனம் காப்பீட்டு இழப்பீடாக ரூபா 1,500,000 தொகையை செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது. தற்போது, அனைத்து வாகனங்களும் அலுவலகப் பணிகளுக்குப் பிறகு நிறுவன வளாகத்தில் நிறுத்தப்படுகின்றன, மேலும் சாவிகள் அலுவலகத்தில்	விபத்து மற்றும் பற்றுச்சீட்டு புத்தகங்கள் காணாமல் போனது குறித்து விசாரணை நடத்தப்பட்டு பொறுப்பு தீர்மானிக்கப்பட வேண்டும்.

1,500,000 மட்டுமே திருப்பிச் செலுத்த நிறுவனம் இணங்கியிருந்தது. வாகனம் பழுதுபார்க்கக்கூடிய நிலையில் இல்லாததால் ரூபா 4,300,000 முழு காப்பீட்டுத் தொகையையும் செலுத்துமாறு சபை கோரியிருந்தாலும், காப்பீட்டு நிறுவனம் 2025 மே மாதம் வரை அதைச் செய்ய ஒப்புக்கொள்ளவில்லை. இந்த வாகனம் வெளிப்புற இடத்தில் நிறுத்தப்பட்டிருந்ததுடன் அதன் சாவி மற்றும் உதிரி சாவி ஓட்டுநரிடம் இருந்தன. குப்பை சேகரிப்பு கட்டணமும் இந்த ஓட்டுநரால் வசூலிக்கப்பட்டது, மேலும் விபத்துடன் ரூபா 213,000 மதிப்புள்ள 71 பற்றுச்சீட்டுகளுடன் கூடிய 02 பற்றுச்சீட்டு புத்தகங்களும் காணாமல் போயின.

வைக்கப்படுகின்றன, மேலும் வாகனங்களின் உதிரி சாவிகள் பெட்டகத்தில் வைக்கப்படுகின்றன. பற்றுச்சீட்டு புத்தகங்கள் காணாமல் போனது குறித்து நி.பி. 104(4) இன் கீழ் விசாரணை நடத்தப்படுவதுடன், அதன் பரிந்துரைகளைப் பெற்ற பிறகு அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

(ii) மேலே (அ)(I) இல் குறிப்பிடப்பட்டுள்ள குப்பைகளின் கம்பெக்டர் வாகனத்திற்கு 35,000 கிலோமீட்டர் உத்தரவாதத்துடன் 06 டயர்கள் பொருத்தப்பட்டுள்ள போது 16,830 கிலோமீட்டர் ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்ட பின்னர் அவை அகற்றப்பட்டு புதிய டயர்கள் பொருத்தப்பட்டிருந்தன.

பதில் வழங்கப்பட்டிருக்கவில்லை.

விசாரணை நடத்தப்பட்டு பொறுப்பு தீர்மானிக்கப்பட வேண்டும்.

3.5 வெளிப்படையான மோசடிகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்

(அ) (i) பிரதேச சபையின் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதிலிருந்து கொடுப்பனவு உறுதிச்சீட்டுகள் தயாரிப்பது வரை அனைத்துப் பணிகளும் ஒரு அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டதால், இது தொடர்பான உள்ளகக் கட்டுப்பாடு மிகவும் பலவீனமாக இருந்தது. இந்த உத்தியோகத்தரால் எரிபொருள் பட்டியல்களை தீர்க்கும்போது அதிகாரி போலி ஆவணங்களைத் தயாரித்து 2023 மே மாதம் முதல் முதல் 2024 ஜனவரி 19 வரையிலான காலகட்டத்தில், சுமார் ரூபா 2,227,400 நிதி முறைகேடு செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்புடைய கட்டண உறுதிச்சீட்டுகளை பரிசோதனை செய்தபோது, அந்த உறுதிச்சீட்டுகளுடன் இணைக்கப்பட்ட அனைத்து எரிபொருள் கட்டளைகளின் நகல்களும் சிதைக்கப்பட்டு

சபையின் கருத்துரைகள்

இது தொடர்பாக, இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் 2024 மார்ச் 01 ஆந் திகதி இரத்தினபுரி ம/உ 87559 என்ற எண்ணின் கீழ் நீதிமன்றத்தில் விடயங்கள் புகாரளித்துள்ளதுடன், இது தொடர்பான முன்னேற்றம் குறித்து விசாரித்து முன்னேற்றத்தை அறிக்கையிட மாண்புமிகு நீதிமன்றம் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அந்த உத்தியோகத்தருக்கு குற்றப்பத்திரிகையும் அனுப்பப்பட்டுள்ளது.

சிபாரிசுகள்

பொறுப்பான உத்தியோகத்தர்கள் மீது ஒழுக்காற்கு நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும் மற்றும் சட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

மாற்றப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அவ்வாறு உள்ளபோது, உறுதிச்சீட்டுகளை பரிசோதிக்கும், அங்கீகரிக்கும் மற்றும் கொடுப்பனவுகளை சான்றளித்த உத்தியோகத்தார்கள் இந்த விடயத்தை புறக்கணித்துள்ளனர்.

- (ii) மேற்படி முறைகேடுகள் தொடர்பான முதற்கட்ட விசாரணை முடிந்து, 2024 யூலை 15 ஆந் திகதி பிரதம அமைச்சின் செயலாளரிடம் அதன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு குற்றப்பத்திரிகைகளை வழங்குவது 2025 ஏப்ரல் மாதம் தாமதமானது. அவ்வாறே, இந்த சம்பவம் தொடர்பாக 2024 பெப்ரவரி 15 ஆந் திகதி இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டிருந்தாலும், 2025 மே மாதம் வரை சம்பந்தப்பட்ட உத்தியோகத்தார்கள் மீது நீதிமன்றத்தில் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை, மேலும் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த பின்தொடர்தல் மோசமாக இருந்தது.

இது தொடர்பாக, இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் 2024 மார்ச் 01 ஆந் திகதி அன்று இரத்தினபுரி ம/உ 87559 என்ற எண்ணில் நீதிமன்றத்திற்கு விடயங்களை புகாரளித்துள்ளமை மற்றும் அது குறித்து விசாரித்து முன்னேற்றத்தை அறிக்கையிடுவதற்கு மாண்புமிகு நீதிமன்றம் உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது. அந்த உத்தியோகத்தார் மீது குற்றப்பத்திரிகையும் வெளியிடப்பட்டுள்ளது.

பொறுப்பான உத்தியோகத்தார்கள் மீது ஒழுக்காற்கு நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும் மற்றும் சட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

- (ஆ) ஜி.ஐ.எஸ். தொழில்நுட்பம் மூலம் வீதி வரைபட நிகழ்ச்சித்திட்டத்தை செயல்படுத்தும் கடமையும், 2022 ஒக்தோபர் 26 ஆந் திகதி முதல் 2024 சனவரி 26 ஆந் திகதி வரையான காலப்பகுதியினுள் மேலே (அ) இல் குறிப்பிடப்பட்டுள்ள உத்தியோகத்தாருக்கு ஒதுக்கப்பட்டது, மேலும் அதற்காக ஒரு மடி கணினியும் (Lap top) வழங்கப்பட்டது. இந்த உத்தியோகத்தார் சுமார் 01 வருடம் 03 மாத காலத்திற்கு மேற்கூறிய மடிக்கணினியில் (Lap top) உள்ள தொடர்புடைய தரவை நீக்கிவிட்டார். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் பரிந்துரைகளின்படி, அந்த வேலைக்கு செலவழித்த பணம் மற்றும் 25 சதவீத கட்டணம் உட்பட ரூபா 306,067 தொகையை 14 நாட்களுக்குள் செலுத்துமாறு 2025 பெப்ரவரி 24 அன்று மேற்கூறிய உத்தியோகத்தாருக்கு அறிவிக்கப்பட்டது, ஆனால் 2025 ஏப்ரல் வரை கூட, மேற்கூறிய பணம் அறவிடப்படவில்லை. மேலும், அவர் பெற்ற இடர் கடனில் இருந்து ரூபா 245,833 தொகை அறவிடப்பட வேண்டியதாக காணப்பட்டதுடன், 2023 ஆம் ஆண்டில் 02 சந்தர்ப்பங்களில் வழங்கப்பட்ட ரூபா 16,790 முன்பணம் திருப்பிச் செலுத்தப்படவில்லை.

இது தொடர்பாக நி.பி. 104(4) இன் கீழ் சேத விசாரணை நடத்தப்பட்டு, அதன்படி உத்தியோகத்தாருக்கு ரூபா 306,067 தொகையை செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

சேத விசாரணையின் பரிந்துரைகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.